

Tamil உங்கள் கோவிட்-19 தடுப்பூசி மருந்தினை இப்போது ஸ்பிரிங்வேல்- இல் பெற்றுக்கொள்ளவும்.

‘சேண்ட்வுன் ரேஸ்கோர்ஸ்’(Sandown Racecourse)-இல் ‘கோவிட்-19’ தடுப்பூசி மையம் இப்போது திறந்துள்ளது.

‘சேண்ட்வுன் ரேஸ்கோர்ஸ்’-இல் சமூக தடுப்பூசி மையத்தினை ‘மொனாஷ் ஹெல்த்’ (Monash Health) நடத்திவருகிறது. தடுப்பூசி இலவசமானது, பாதுகாப்பானது, மற்றும் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், அத்துடன் சமூகத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள இது மிகச் சிறந்த வழியாகும்.

அமைவிடம்

591 - 659 ப்ரின்ஸெஸ் ஹைவே 591 659 Princes Highway
ஸ்ப்ரிங்க்வேல் விக்டோரியா 3171 Springvale VIC 3171

அலுவல் நேரங்கள்

தினந்தோறும், காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
நேரடியாக (walk-ins) வருபவர்கள் ஒவ்வொரு நாளும் காலை 9.00
மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுவர்

அங்கே செல்வதற்கான வழி

கார் மூலமாக: ப்ரின்ஸெஸ் ஹைவே-யில் இருந்து மட்டுமே உள் -நுழைய இயலும்.

முந்துரிமை வாகனத் தரிப்பு வசதியுடன் அவ்விடத்தில் இலவச வாகனத் தரிப்பு வசதி கிடைக்கும்

மிக அண்மையிலுள்ள இரயில் நிலையம்: சேண்ட்வுன் பார்க் (பாதசாரிகள் இரயில் நிலையத்திலிருந்து
மட்டுமே உள் நுழைய முடியும்)

மிக அண்மையிலுள்ள பேருந்து நிறுத்தும் இடம்: ப்ரின்ஸெஸ் ஹைவே/ரேஸ்கோர்ஸ் ட்ரைவ் (ரூட் 800)

உங்களுடைய சந்திப்பு வேளைக்கான முன்பதிவைச் செய்துகொள்ளல்

நேரடியாக வருபவர்கள் (walk-ins) ஏற்றுக்கொள்ளப்படுவர், இருப்பினும் தாமதங்கள் அல்லது
ஏமாற்றத்தினைத் தவிர்க்க சந்திப்பு வேளை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளுமாறு சிபாரிசு செய்கிறோம்.

முன்பதிவு செய்துகொள்ள, தயவு செய்து 1800 675 398 -ஐ அழையுங்கள். ‘தெரிவு 1’-ஐத் தேர்ந்தெடுத்து
அடுத்ததாகத் ‘தெரிவு 1’-ஐயும், அதற்கடுத்துத் ‘தெரிவு 1’-ஐயும் தேர்ந்தெடுங்கள்.

மேலதிகத் தகவல்கள்

நடமாடுவதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உதவியாளர் ஒருவரை நீங்கள் உடன் அழைத்துவரலாம்,
அல்லது நீங்கள் வரும் நாளன்று உங்களுக்கு நாங்கள் தாராளமாக உதவுவோம். உங்களுக்கு
மொழிபெயர்த்துரைப்பாளர் வசதி தேவைப்பட்டால், தொலைபேசி மூலமான, அல்லது அவ்விடத்திற்கு
வருகைதரும் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரை அன்றைய தினம் எம்மால் பெற்றுத்தர இயலும்.

உங்களுக்கு மிகவும் ஏற்ற தடுப்பூசி மருந்தினை அளிக்க தற்போது நடப்பிலுள்ள வழிகாட்டல்களை நாங்கள்
பின்பற்றுகிறோம்.

‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்து பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு <https://sephu.org/covid-vaccination> க்கு
நீங்கள் செல்லலாம்.

